

008/DM/18

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS
LOCAL FUND AUDIT DEPARTMENT TEST – COMMERCIAL
BOOK-KEEPING
(Without Books)

Maximum Time : 1 hour

Maximum Marks : 40

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

Answer any EIGHT of the following questions.

எவையேனும் எட்டு வினாக்களுக்கு விடையளி.

(8 × 5 = 40)

1. What are the objectives of book keeping?

கணக்கேடுகள் பராமரித்தலின் நோக்கங்கள் யாவை?

2. Give debit credit rules of various accounts.

பலதரப்பட்ட கணக்குகள் பற்று வரவு விதிகளை தருக.

3. Record the following transactions in the three column cash book.

Sep 1, 2017 Balance b/d, cash 75,000 bank 40,000

Sep 4, 2017, Remittance into bank 20,000

Sep 6, 2017, Purchase of machinery through cheque 10,000

Sep 8, 2017, Cash received from Mohan 2560, discount allowed Rs.40

Sep 10, 2017, Paid by cheque to somu Rs. 3,970 in full settlement of Rs. 4,000

Sep 14, 2017, Drawn from bank for office use Rs. 4,000 for personal use Rs. 3,000

Sep 15, 2017, Aravindhyan, a customer directly paid in our bank account Rs. 10,000

[Turn over

- முப்பத்தி ரொக்க ஏட்டில் பின்வரும் நடவடிக்கைகளை பதிவு செய்க.
- 2017, செப்டம்பர் 1, கையிருப்பு ரொக்கம் ரூ. 75,000 வங்கி இருப்பு ரூ. 40,000
- 2017, செப்டம்பர் 4, வங்கியில் செலுத்தியது ரூ. 20,000
- 2017, செப்டம்பர் 6 காசோலை விடுத்து இயந்திரம் வாங்கியது ரூ. 10,000
- 2017, செப்டம்பர் 8 மோகனிடமிருந்து ரொக்கம் பெற்றது ரூ. 2,560 அனுமதித்த தள்ளுபடி ரூ. 40
- 2017, செப்டம்பர் 10 சோமுவுக்கு ரூ. 3,970 காசோலை வழங்கி கணக்கை தீர்த்து கொண்டது 4,000
- 2017, செப்டம்பர் 14 வங்கியிலிருந்து ரொக்கம் பெற்றது அலுவலக பயன்பாட்டிற்கு ரூ. 4,000
சொந்த தேவைக்காக ரூ. 3,000
- 2017, செப்டம்பர் 15 அரவிந்தன் ஒரு வாடிக்கையாளர் நமது வங்கிக்கணக்கில் நேரடியாக
செலுத்திய தொகை ரூ. 10,000

4. From the particulars of Mr. John, prepare bank reconciliation statement as on 30th June, 2017.

- (a) Bank over draft as per cash book 1,10,450.
- (b) A cheque of Rs. 15,000 issued on 29th June was cashed on 4th July.
- (c) A cheque of Rs. 22,750 deposited into bank on 30th June was credited on 7th July.
- (d) Bills receivable of Rs. 47,200 was directly collected by the bank.
- (e) Interest on OD Rs.12,115 charged by the bank.

திரு ஜான் என்பவரின் பின்வரும் விபரங்களை கொண்டு ஜூன் 30, 2017ம் நாளுக்கான வங்கி சரிக்கட்டும் பட்டியலை தயாரிக்கவும்.

- (அ) ரொக்க ஏட்டின்படி வங்கி மேல் வரை பற்று ரூ. 1,10,450
- (ஆ) ஜூன் 29 இல் வழங்கப்பட்ட காசோலை ரூ. 15,000 ஜூலை 4 இல் காசாக்கப்பட்டது
- (இ) ரூ. 22,750 கான காசோலை ஒன்று வசூலுக்காக ஜூன் 30ல் வங்கியில் செலுத்தப்பட்டது ஜூலை 7ல் வரவு வைக்கப்பட்டுள்ளது.
- (ஈ) பெறுவதற்குரிய மாற்று சீட்டு ரூ. 47,200ஐ வங்கி நேரடியாக வசூலித்தது
- (உ) வங்கி மேல் வரை பற்றுக்காக விதித்துள்ள வட்டி ரூ. 12,115.

5. Give the Journal entries to rectify the following errors.

- (a) Salary paid to Murali Rs. 10,000 debited into the Murali's account.
- (b) Purchase book has been over totalled by Rs. 1,300
- (c) Credit sales to Rajan Rs. 30,000 has been entered in purchase book.
- (d) Sales book has been under cash by Rs. 2,500
- (e) A purchase of Rs. 2,000 from Mohan has not been posted in Mohan's account.

கீழ்க்காணும் பிழை திருத்தத்திற்கு தேவையான குறிப்பேடு பதிவுகளை தருக :

- (அ) முரளிக்கு வழங்கிய ஊதியம் ரூ. 10,000 அவரது கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
- (ஆ) கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகை ரூ. 1,300 மிகையாக கணக்கிடப்பட்டுள்ளது.
- (இ) ராஜனுக்கான கடன் விற்பனை ரூ. 30,000 கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- (ஈ) கொள்முதல் ஏட்டின் தொகை ரூ. 2,500 குறைவாக கணக்கிடப்பட்டுள்ளது.
- (உ) கொள்முதல் ஏட்டிலிருந்து மோகனிடம் கொள்முதல் செய்யப்பட்ட ரூ. 2,000 காண மோகன் கணக்கில் பதியப்படவில்லை.

6. Mr. Praveen maintains his records in the single entry system. His position as 1.4.2016 and 31.3.2017 are as under.

	1.4.2016	31.3.2017
Cash on hand & bank balance	10,500	21,000
Stock	7,000	10,000
Sundry debtors	30,000	40,000
Furnitures	6,000	16,000
Sundry creditors	6,000	12,000

Calculate the profit from the business made during the year ending 31.3.2017.

திரு பிரவீன் தனது ஏடுகளை ஒற்றை பதிவு முறையில் பராமரித்து வருகிறார் 1.4.2016 அன்றும், 31.3.2017 அன்றும் அவருடைய நிலை கீழ்க்கண்டவாறு இருந்தது.

	1.4.2016	31.3.2017
கையிருப்பு ரொக்கம் & வங்கி இருப்பு	10,500	21,000
சரக்கிருப்பு	7,000	10,000
பற்பல கடனாளிகள்	30,000	40,000
அறைகலன்கள்	6,000	16,000
பற்பல கடனீந்தோர்	6,000	12,000

31.3.2017 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான வியாபார லாபத்தினை கணக்கிடுக.

7. From the particulars given below calculate total sales during the year.

1st April, 2016	Sundry Debtors	20,400
	Receipt from debtors as per cash book	60,800
	Sales returns	5,400
31 st March, 2017	Sundry debtors	27,600
	Cash sales as per cash book	56,800

கீழ்க்காணும் விபரங்களை கொண்டு அவ்வாண்டிற்குரிய மொத்த விற்பனையை கணக்கிடுக.

2016 ஏப்ரல் 1,	பற்பல கடனாளிகள்	20,400
	ரொக்க புத்தகத்தின்படி கடனாளிகளிடமிருந்து வசூல்	60,800
	விற்பனை திருப்பம்	5,400
2017 மார்ச் 31,	பற்பல கடனாளிகள்	27,600
	ரொக்க ஏட்டின்படி ரொக்க விற்பனை	56,800

8. Priya & Co purchased a machinery on 1.4.2002 for Rs. 75,000. After utilising it for 3 years on 1.4.2005, it has been sold for Rs. 35,000. Depreciation is charged at the rate of 10% p.a on diminishing balance method. It closes the a/c on every 31st Dec. Calculate the profit or loss made on the sale of machinery.

பரியா & கோ 1.4.2002 அன்று ரூ. 75,000 க்கு இயந்திரம் ஒன்றினை கொள்முதல் செய்தது. 3 ஆண்டுகள் பயன்பாட்டிற்கு பின்னர் 1.4.2005 அன்று இவ்வியந்திரம் ரூ. 35,000க்கு விற்கப்பட்டது. ஆண்டிற்கு 10% குறைந்து செல் இருப்பு முறையில் தேய்மானம் கணக்கிட்டு இயந்திரம் விற்பனை மீதான லாபம்/நட்டம் கணக்கிடுக. இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 அன்று கணக்கினை இறுதி செய்கிறது.

9. How will the following adjustments to be dealt with while preparing the trading & profit and loss a/c and balance sheet?

- (a) Closing stock
- (b) Salary payable
- (c) Interest accrued
- (d) Interest on drawings
- (e) Depreciation.

வியாபார லாப நட்ட கணக்கு மற்றும் இருப்பு நிலை குறிப்பு தயாரிக்கும் போது பின்வரும் சரிக்கட்டல்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டுமென குறிப்பிடுக.

- (அ) இறுதி சரக்கிருப்பு
- (ஆ) கொடுக்கப்பட வேண்டிய ஊதியம்
- (இ) பெற வேண்டிய வட்டி
- (ஈ) எடுப்பு மீதான வட்டி
- (உ) தேய்மானம்.

10. While preparing the final a/c how the following adjustments to be dealt with?

- (a) Prepaid expenses.
- (b) Interest on capital
- (c) Interest on investment receivable
- (d) Provision for doubtful debts
- (e) Provision for discount on creditors.

இறுதி கணக்குகள் தயாரிக்கையில் பின்வரும் சரிக்கட்டல்கள் எவ்வாறு தீர்வு வேண்டுமென குறிப்பிடுக.

- (அ) முன் கூட்டியே செய்த செலவு
- (ஆ) முதல் மீது வட்டி
- (இ) முதலீடுகள் மீதான வட்டி பெற வேண்டியது
- (ஈ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு
- (உ) கடனீந்தோர் மீதான தள்ளுபடி ஒதுக்கு.